



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

**திரு.ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 5085/விசாரணை/E/2019

திரு. D. சண்முகம்

.. மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.

.. பொது அதிகார அமைப்பு

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (Lockdown) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால் இன்று (10.11.2020) முற்பகலில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர் திரு. D. சண்முகம் மற்றும் திரு. சுப்பிரமணியன், பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் 30.03.2019 தேதியிட்டு கோவில்பட்டி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், தனது 14.01.2019 தேதியிட்ட பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தகவலாக வழங்கக் கோரியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் 16.04.2019 தேதியிட்ட கடிதத்தில் தகுதியற்ற தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்து, மேல்முறையீட்டாளர் 27.04.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலருக்கும் மற்றும் 27.05.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (10.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் தொலைபேசியில் வாயிலாக ஆஜராகி, தான் தேதியிட்ட 30.03.2019 சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள தனது 14.01.2019

தேதியிட்ட பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், ஆகவே தான் கோரிய தகவலை வழங்கிட பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடுமாறும் ஆணையத்தை கோரினார். இதனை ஆணையம் பதிவு செய்கின்றது.

4. இது குறித்து இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது, மேல்முறையீட்டாளருக்கு 16.04.2019 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக வழங்கப்பட்ட தகவல்கள் முழுமையான தகவல்கள் அல்ல எனக் கருதும்பட்சத்தில், அவரது 14.01.2019 தேதியிட்ட பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை வழங்கிட 15 தினங்கள் காலஅவகாசம் அளிக்கக் கோரினார். பொதுத் தகவல் அலுவலரின் வாதுரையை இவ்வாணையம் பதிவு செய்து, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது:-

இன்றைய விசாரணையின்போது ஏற்பளிப்பு செய்தவாறு இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள், மேல்முறையீட்டாளர் 30.03.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள அவரது 14.01.2019 தேதியிட்ட பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விரிவான தகவல்களை மேல்முறையீட்டாளருக்கு சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி ஒப்புக்கொண்ட அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பி வைத்து, அவர் அதனை பெற்று ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கொண்ட அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலை இணைத்து ஒரு அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப் பெற்ற 21 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து, இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ச.செல்வராஜ்,
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 5085 /விசாரணை/E/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.

திரு.D.சண்முகம்

11/17, போஸ்ட் ஆபிஸ் தெரு,
முடிவைத்தானேந்தல் (அஞ்சல்),
தூத்துக்குடி மாவட்டம்-628 102.

Copy to: File

RJ/PS 12.11.2020